



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Ministry of Public Services, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන
தொலைபேசி: (94) 011- 2694560
Telephone

ෆැක්ස්
தொலைநகல்: (94) 011- 2692254
Fax

ඊ-මේල්
மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk
E-mail

වෙබ් අඩවිය
இணையத்தளம்: www.pubad.gov.lk
Web Site

මගේ අංකය
எனது இல
My No

CS/ITU/01/PACIS

ඔබේ අංකය
உமது இல
Your No

දිනය
திகதி:
Date

2021.07.14

இணைந்த சேவைகளின் அனைத்து அலுவலர்கள்

இணைந்த சேவைகளின் அலுவலர்களது வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்றங்கள்

கொரோனா வைரஸ் பரவுவதோடு சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு நிலைமையை பேணுவதற்காக, இணைந்த சேவைகள் அலுவலர்களின் வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்ற கோரிக்கைகளை Online மூலமாக சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பினை வழங்க, இணைந்த சேவைகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Pilot project ஆக, இங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கு வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்ற கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

02. இதற்காக MISCO மென்பொருள் பயன்படுத்தப்படுகின்றதோடு, மென்பொருளினை அணுகுவதற்கு, LGN மூலமாக இணைய வசதியினை அணுகுவதாயின் <http://10.250.1.112/misco/> எனும் இணையதள முகவரியையும் பிற வலைப்பின்னல் மூலமாக இணைய வசதியினை அணுகுவதாயின் <http://43.224.125.68/misco/> மூலமாகவும் MISCO தரவுத்தளத்தினை அணுக முடியுமென்பதோடு இடைமுகத்திலுள்ள Help link இன் மூலமாக சென்று, பயனர் வழிகாட்டியில் (User Guide) குறிப்பெடுப்பதன் மூலம் தரவுத்தளம் தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ள முடியும்.

03. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை அலுவலர்களது வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்றங்கள், Online மூலமாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் நிறுவனத் தலைவரின் பரிந்துரை, சேவை அவசியம் மற்றும் வெற்றிடங்கள் என்பவற்றின் அடிப்படையில் மாத்திரமே இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்படுமென்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

04. இணைந்த சேவைகள் அலுவலர்களது, அடையாளம் காணப்பட்ட நிறுவன நடவடிக்கைகளை MISCO மென்பொருள் மூலமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளமையால் இணைந்த சேவைகளுக்குரிய அனைத்து அலுவலர்களும் தமது தகவல்களை 2021/08/31 ஆம் திகதிக்கு முன்னர் MISCO மென்பொருளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.

05. மேலும் தங்களுக்கு சேவை தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படுமாயின் User ஆக தரவுத்தளத்தினுள் உள்நுழைந்து, அங்கு Menu இலுள்ள CS Inquiry மூலமாக தங்களது விசாரணையை எம்மிடம் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு மேலதிக தகவலானது Inquiry System இலுள்ள பயனர் வழிகாட்டியில் (User Guide) குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அலுவலர்களது தகவலை தரவு தளத்தினுள் உள்ளிடுதல் தொடர்பாகவோ அல்லது தரவுத்தளம் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்குமாயின் CS Inquiry மூலமாகச் சென்று, மேலுள்ள Add Inquiry linkஐ தெரிவு செய்து, Category இல் System Related Matters ஐயும் Section இல் PMO-TRANS என்பதையும் தெரிவு செய்து, Descriptions இல் தங்கள் பிரச்சனைகளை சமர்ப்பிக்க முடியும்.

06. இணைந்த சேவைகள் பிரிவினால் தங்களுக்காக வழங்கப்படும் சேவையினை வினைத்திறனாக கொண்டு செல்வதற்கு, மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளுக்கு தங்கள் தயவான ஆதரவினை எதிர்பார்ப்பதோடு, இணைந்த சேவைகள் பிரிவினால் மேற்கொள்ளப்படும் நிறுவன நடவடிக்கைகளுக்கு, எந்த வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை என்பதால் மோசடி நடவடிக்கைகளுக்கு ஏமாற வேண்டாமென்பதை தயவுடன் தெரிவிக்கின்றேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார

இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்